

B. R. 1896 del

105

1578 I.I.

1578
w. 1896

Nicolaño Jordan

notam facit

Katherinam Radowska

partem de bonis maternis in Radowska
accepta

M ja d'ubelajst m' in d' zalkhrona Castellan v' r' v' g' h' . D' g' y' s' k' i' d' v' d' i' s' t' r' i' k' t' a' z' a' t' o' r' s' k' i' s' t' a' r' o' s' t' a
 n' a' m' n' o' s' s' i' s' s' p' r' a' v' e' g' a' b' r' a' t' i' o' n' s' k' i' o' b' i' t' n' e' z' e' j' a' n' d' r' e' a' l' t' a' z' v' e' l' i' g' n' o' s' s' e' d' u' d' i' e' z' a' t' o' r' s' k' i' z' n' a' m' o
 z' y' m' i' s' k' e' n' t' e' l' i' s' t' n' i' v' o' s' s' e' m' v' o' l' e' t' z' a' k' a' z' d' e' m' i' z' v' o' l' a' s' t' e' s' t' o' z' s' e' o' v' e' r' e' a' n' e' l'
 z' y' g' f' l' o' g' a' k' i' d' u' d' e' z' e' p' r' o' s' t' i' c' o' s' s' e' p' r' e' z' i' n' a' z' d' e' m' i' t' u' s' p' o' z' h' v' o' s' t' i' j' a' n' k' a' i' h' e' r' z' y' g' n' a
 v' o' l' o' v' e' l' a' m' a' r' z' e' l' t' a' z' l' o' r' e' n' t' i' n' c' h' z' v' o' g' e' t' z' o' n' i' s' s' g' e' m' i' n' a' z' k' l' e' y' a' z' e' z' o' l' o' r' e' n' t' i' n' y' m'
 d' i' a' m' f' l' a' r' o' m' t' a' k' e' z' a' l' o' r' o' s' t' i' m' m' l' a' d' o' m' s' t' a' t' i' c' i' m' f' l' o' g' i' m' n' e' z' i' j' a' m' i' n' s' u' d' i' n' g' l' o' b' e' z' e' d' e' b' n' a
 v' i' n' a' t' i' o' l' e' z' n' a' c' o' s' i' m' u' s' z' v' o' e' s' e' l' i' t' i' v' i' a' z' y' z' a' z' s' i' m' e' z' y' z' y' m' v' s' t' z' o' b' o' r' o' v' o' i' n' o' p' r' e' z' i' d'
 n' a' m' o' s' t' i' v' i' u' r' t' i' z' s' e' o' p' i' n' d' o' s' t' s' t' a' l' l' o' z' d' i' a' t' e' r' z' y' z' y' m' k' l' e' n' n' e' l' i' v' o' d' o' c' e' r'
 o' d' d' e' r' e' n' t' i' n' e' p' o' z' h' v' o' s' t' i' p' a' m' e' o' d' x' a' n' i' s' s' e' z' v' a' d' o' z' e' m' a' r' z' e' l' t' i' z' l' o' r' e' n' t' i' n' e' p' o' n' o' s' s' e'
 d' v' e' p' l' a' o' b' i' t' o' v' s' t' a' t' o' v' o' l' a' s' t' e' m' z' v' o' v' e' t' l' i' z' e' o' p' i' n' p' r' e' z' e' d' n' a' m' o' z' t' o' z' i' n' t' i' d' a'
 m' e' n' a' p' o' m' n' a' t' o' m' z' e' r' b' o' r' i' n' e' v' e' r' z' y' m' i' s' v' i' a' n' e' k' z' y' e' s' s' e' z' y' m' z' a' t' o' p' r' e' z' e' d' n' a'
 m' d' e' s' t' s' t' a' l' l' o' z' z' p' o' p' e' l' i' o' s' t' i' n' a' z' o' b' a' p' o' l' n' e' z' e' b' y' t' o' s' t' e' z' y' m' i' n' a' t' o' r' o' z' e' z' y' m' a' m' a'
 d' e' s' t' v' o' z' y' m' i' s' t' y' l' e' m' a' p' e' z' e' t' i' m' n' a' s' s' y' m' p' o' b' e' r' i' t' a' t' i' z' o' m' i' n' a' s' t' a' n' o' m' o' p' e' z' e' t' n' a' s' s' e'
 k' r' o' m' i' t' o' t' y' s' t' i' p' r' z' y' v' e' s' i' i' t' o' s' i' n' e' v' o' z' d' a' l' i' z' o' n' z' d' a' n' a' z' j' a' n' v' o' z' d' a' t' e' z' e' z' v' o' b' o' r' i'
 n' a' k' a' n' t' y' z' y' d' i' a' r' o' s' m' l' e' t' i' e' l' l' a' t' a' p' o' v' a' r' o' z' e' m' k' y' n' a' v' n' o' s' t' i' z' o' z' y' s' t' i' t' o' p' u' c' h' t' o' z' y' s' t' o' z' y' m'
 n' a' d' q' e' t' o' z' o' p' o' z' i' t' a' n' z' p' r' o' s' t' o' m' o' s' t' i' b' l' i' a' d' r' o' z' e' m' a' z' l' o' r' e' n' t' i' n' e' p' a' n' o' z' e' p' a' r' z' a' t' y' o' z' s' t'
 p' a' r' e' l' z' i' n' o' r' i' s' k' i' f' l' e' t' s' t' y' z' v' r' a' n' d' o' z' a' n' z' d' u' l' t' e' r' o' s' t' i' z' o' v' a' t' i' z' a' t' o' r' s' k' i' z' a' t' o' r' s' k' i' z' v' o' l' e' t' a' z'
 z' y' e' b' o' r' o' v' o' s' t' i' s' t' i' n' z' o' b' e' l' a' z' y' z' e' t' z' y' m' z' y' m' s' t' i' k' i' z' o' v' o' z' v' e' n' t' o' l' y' s' t' o' d' v' a' r' m' e' l' v' o' z' y' m'
 z' y' m' s' t' i' m'

1518
Königliche Hofbibliothek
in Berlin
No. 10000

1518

Handwritten text, mostly illegible due to fading and damage.

